

صَدَقَ مَبَارِكِي اللّٰغَةِ

ضِي

الدَّرْسُ السَّابِعُ عَشَرَ
COURS NUMÉRO ١٧

الْجَمْعُ

Le pluriel
Première partie

الإِسْمُ

Du point de vue du nombre

جَمْعٌ



مَثْنِيٌّ



مُفْرَدٌ



الْجَمْعُ

Le pluriel arabe :

- ✓ Indique au minimum trois unités
- ✓ Il se divise en deux catégories :
 1. Les pluriels réguliers **جَمْعُ سَالِمٍ** qui se divisent en deux catégories selon le genre masculin et féminin : مُسْلِمُونَ ، مُسْلِمَاتٌ
 2. Les pluriels irréguliers **جَمْعُ تَكْسِيرٍ** : كُتُبٌ ، مَسَاجِدُ ، حُجَاجٌ



الْجَمْعُ

Le pluriel

تَكْسِيرٌ

IRRégulier

سَالِمٌ

Régulier

الْجَمْعُ السَّالِمُ

Le pluriel régulier :

- ✓ Indique au minimum trois unités
- ✓ La forme de son singulier n'est pas altérée au pluriel
- ✓ Seulement un ajout à la fin de son singulier le transforme en pluriel
- ✓ Il est de deux types ; féminin et masculin.



مُسَلِّمٌ مُسَلِّمُونَ
 مُسَلِّمَةٌ مُسَلِّمَاتٌ

الْجَمْعُ السَّالِمُ

جَمْعُ مُؤَنَّثٍ سَالِمٍ

مُسْلِمَاتٌ ، مُؤْمِنَاتٌ

جَمْعُ مُذَكَّرٍ سَالِمٍ

مُسْلِمُونَ ، مُؤْمِنُونَ

جَمْعُ الْمَذَكَّرِ السَّالِمِ

Le pluriel masculin régulier

جَمْعُ الْمَذَكَّرِ السَّالِمِ

Le pluriel régulier masculin

- ✓ Indique au minimum trois unités de genre masculin doué de raison
- ✓ Un **وَنَ** ou **يْنَ** sont ajoutés à la fin de son singulier

صَلَّى الْمُسْلِمُونَ
أَحَبُّ الْمُسْلِمِينَ
السَّلَامُ عَلَى الْمُسْلِمِينَ



جَمْعُ الْمَذَكَّرِ السَّالِمِ

Le pluriel régulier masculin جمعُ المذَكَّرِ السَّالِمِ s'emploie pour :

- ✓ Les pluriels des noms propres masculin

الزَّيْدُونَ ، الْمُحَمَّدُونَ

- ✓ Les attributs des êtres masculins doués de raisons

المُسْلِمُونَ ، الطَّيِّبُونَ ، الخَاشِعُونَ ، الحَافِظُونَ



إِعْرَابُ جَمْعِ الْمَذْكَرِ السَّالِمِ

La base du signe distinctif de الإِعْرَابُ est qu'il soit une **حَرَكَة**
 En l'occurrence il se peut que dans certains cas le signe distinctif
 de الإِعْرَابُ soit une lettre **حَرْفٌ**

Le pluriel régulier masculin جَمْعُ الْمَذْكَرِ السَّالِمِ fait partie de ces cas

صَلَّى الْمُسْلِمُونَ
 أَحَبُّ الْمُسْلِمِينَ



إِعْرَابُ جُمُعِ الْمَذْكَرِ السَّالِمِ

الْجَرُّ

ي

النَّصْبُ

ي

الرَّفْعُ

و

مِثَالٌ^{٢٤}

المُسْلِمُونَ فِي الْمَسْجِدِ

المسلمون مُبْتَدَأٌ مَرْفُوعٌ وَعَلَامَةٌ رَفَعِهِ الْوَاوُ

أَفْلَحَ الْمُؤْمِنُونَ

المؤمنون فَاعِلٌ مَرْفُوعٌ وَعَلَامَةٌ رَفَعِهِ الْوَاوُ

Le نَ a la fin du pluriel masculin régulier **جَمْعُ الْمُدَّكَّرِ**
السَّالِمِ

- ✓ Ne change jamais de حَرَكَتُهُ
- ✓ Il prendra toujours une فَتْحَةٌ
- ✓ En aucun cas cette فَتْحَةٌ est un signe distinctif de الإِعْرَابِ
- ✓ Son signe distinctif de الإِعْرَابِ est la lettre qui la précède que ce soit un و ou un ي
- ✓ Ce نَ remplace seulement le tanwin التَّنْوِينَ qui est la base dans les noms



(٦) ضع في الأماكن الخالية فيما يلي ضميراً مناسباً للمتكلم (أنا، نحن) :

- | | | | | | |
|-----|----------|-----|---------------|-----|--------------|
| (١) | مسلم . | (٢) | مسلمون . | (٣) | مسلمة . |
| (٤) | مسلمات . | (٥) | بنات المدير . | (٦) | ابن المدرس . |
| (٧) | طلاب . | (٨) | مريضة . | | |

ضَعْ خَبْرًا مُنَاسِبًا فِي الْجُمَلِ اللَّاتِيَةِ

- الطُّلَّابُ
- الرَّجَالُ
- أَصْدِقَاءُ زَيْدٍ
- أَبْنَاءُ يَاسِرٍ
- الْمُسْلِمُونَ

حَوَّلِ الْكَلِمَاتِ الْآتِيَةَ إِلَى جَمْعٍ

- | | |
|------------------|--------------------|
| مُؤْمِنٌ • | مُسْلِمٌ • |
| كَافِرٌ • | صَادِقٌ • |
| خَائِفٌ • | مُجْتَهِدٌ • |
| قَائِمٌ • | حَافِظٌ • |
| مُخْلِصٌ • | ذَاكِرٌ • |

صَدَقَ مَبَارِكَةُ اللّٰغَةِ

صَدَقَ

L'utilisation de mes vidéos reste libre, vous pouvez disposer de celles-ci comme vous l'entendez que ce soit pour transférer ou utiliser comme support d'enseignement ou de révision à titre personnel ou collectif vous avez toute mon approbation.

Par contre j'interdis formellement toute modification qui pourrait être apportée à celles-ci, de même que leur utilisation à but lucratif et/ou commercial.

Quiconque s'aventurerait à faire cela en portera l'entière responsabilité devant Allah le Jour des comptes.

Les musulmans respectent leurs engagements et certes Allah n'aime pas les traîtres.